

# Rev

## Chapter 2

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Τῷ -அந்த <a href="#">G3588</a>	ἀγγέλῳ தூதனுக்கு <a href="#">G0032</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Ἐφέσω எபேசுவிலுள்ள <a href="#">G2181</a>	ἐκκλησίας சபையின் <a href="#">G1577</a>	ἡρώτων: எழுது <a href="#">G1125</a>	Τάδε இவைகளை <a href="#">G3592</a>
	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	κρατῶν பிடித்திருக்கிறவர் <a href="#">G2902</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	ἔπαυ ஏழு <a href="#">G2033</a>	ἀστέρων நட்சத்திரங்களை <a href="#">G0792</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>
	ὁδεῖ வலது <a href="#">G1188</a>	ἀποῖ, அவருடைய <a href="#">G0846</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	περιπατῶν நடக்கிறவர் <a href="#">G4043</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	μέσῳ நடுவில் <a href="#">G3319</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	ἔπαυ ஏழு <a href="#">G2033</a>
	λυχνῶν குத்துவிளக்குகளின் <a href="#">G3087</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	χρυσῶν: பொன் <a href="#">G5552</a>					

எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

2	Ὡς அறிவேன் <a href="#">G1492</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔργα கிரியைகளை <a href="#">G2041</a>	σοι, உனது <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	κόρον பிரயாசத்தையும் <a href="#">G2873</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	τῆς -அந்த <a href="#">G3588</a>	ἁπομονῆς பொறுமையையும் <a href="#">G5281</a>	σοι, உனது <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	δύνη உன்னால்-ஆகாது <a href="#">G1410</a>	βαστάσαι சகிக்க <a href="#">G0941</a>
	κακοῦς; தீயவர்களை <a href="#">G2556</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπειράσας சோதித்தாய் <a href="#">G3985</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	λέγοντας சொல்லுகிறவர்களை <a href="#">G3004</a>	ἐαυτοῦς தங்களை <a href="#">G1438</a>		
	ἀποστόλους அப்போஸ்தலர்கள் <a href="#">G0652</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁκ இல்லை <a href="#">G3756</a>	εἰσίν, அவர்கள் <a href="#">G1510</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εὔρες கண்டுபிடித்தாய் <a href="#">G2147</a>	ἀποῦς அவர்களை <a href="#">G0846</a>	
	ψευδεῖς; பொய்யர்களென்று <a href="#">G5571</a>							

நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;

3	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἁπομονῆς பொறுமையை <a href="#">G5281</a>	ἔχεις, வைத்திருக்கிறாய் <a href="#">G2192</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐβίστασας சகித்தாய் <a href="#">G0941</a>	δὶ -நிமித்தம் <a href="#">G1223</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>
	ὄνομά நாமத்தினிமித்தம் <a href="#">G3686</a>	μου என் <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ, இல்லை <a href="#">G3756</a>	κεκοιλίαιες, சோர்ந்துபோகவில்லை <a href="#">G2872</a>		

நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

4	ἀλλὰ -ஆனால் <a href="#">G0235</a>	ἔχω வைத்திருக்கிறேன் <a href="#">G2192</a>	κατὰ -க்கு-எதிராக <a href="#">G2596</a>	σοῦ, உனக்கு <a href="#">G4771</a>	ὄτι என்னவென்றால் <a href="#">G3754</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ἀγάπην அன்பை <a href="#">G0026</a>
	σοῦ உன் <a href="#">G4771</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	παράτην, முதலாவதை <a href="#">G4413</a>	ἀφ᾽ἧκεδ. விட்டுவிட்டாய் <a href="#">G0863</a>			

ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.

5	μνημόνευε நினைத்துக்கொள் <a href="#">G3421</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	πόθεν எங்கிருந்து <a href="#">G4159</a>	πέπτωκα, விழுந்தாய் <a href="#">G4098</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	μετανοήσον, மனந்திரும்பு <a href="#">G3340</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	τὰ -அந்த <a href="#">G3588</a>	παῦτα முதல் <a href="#">G4413</a>	ἔργα கிரியைகளை <a href="#">G2041</a>	ποίησον. செய் <a href="#">G4160</a>	εἰ அல்லவேயானால் <a href="#">G1487</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	μή, இல்லையேல் <a href="#">G3361</a>	
	ἔρχομαι வருகிறேன் <a href="#">G2064</a>	σοι, உனக்கு <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κινήσω நீக்குவேன் <a href="#">G2795</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	λυχνίαν குத்துவிளக்கை <a href="#">G3087</a>	σοῦ உன் <a href="#">G4771</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>
	τοῦ -உடைய <a href="#">G3588</a>	τόπου இடத்திலிருந்து <a href="#">G5117</a>	ἀπ᾽ἧς, அதன் <a href="#">G0846</a>	ἐὰν நீ <a href="#">G1437</a>	μή இல்லையேல் <a href="#">G3361</a>	μετανοήσῃς. மனந்திரும்பினாலொழிய <a href="#">G3340</a>		

எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.

6	ἀλλὰ -ஆனால் <a href="#">G0235</a>	τοῦτο இதை <a href="#">G3778</a>	ἔχεις, வைத்திருக்கிறாய் <a href="#">G2192</a>	ὄτι என்னவென்றால் <a href="#">G3754</a>	μολῶς வெறுக்கிறாய் <a href="#">G3404</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>
	ἔργα கிரியைகளை <a href="#">G2041</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	Νικολαίτων, நிக்கொலாய்தரின் <a href="#">G3531</a>	ἃ அவைகளை <a href="#">G3739</a>	καὶ நானும் <a href="#">G2504</a>	μολῶ. வெறுக்கிறேன் <a href="#">G3404</a>

நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.

7	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἔχων செவியுள்ளவன் <a href="#">G2192</a>	οὖς, செவியை <a href="#">G3775</a>	ἀκουσάτω கேட்கக்கடவன் <a href="#">G0191</a>	τί என்ன <a href="#">G5101</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>	
	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἐκκλησίαις. சபைகளுக்கு <a href="#">G1577</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ψαλμῶντι, ஜெயிக்கிறவனுக்கு <a href="#">G3528</a>	δύσω கொடுப்பேன் <a href="#">G1325</a>	ἀπ᾽αὐτοῦ அவனுக்கு <a href="#">G0846</a>	
	φανεῖν புசிக்க <a href="#">G5315</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ξύλου விருட்சத்தின் <a href="#">G3586</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	ζῆνυδος ஜீவனுடைய <a href="#">G2222</a>	ὅ அது <a href="#">G3739</a>	ἔσται இருக்கிறது <a href="#">G1510</a>
	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	Παραδείσῳ பரதீசுவில் <a href="#">G3857</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>			

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.

8	Καὶ	τῷ	ἀγγέλῳ	τῆς	ἐν	Σμύρνῃ	ἐκκλησίας	γράφον:
	மற்றும்	-அந்த	தூதனுக்கு	-உடைய	-இல்	சிமிர்னாவிலுள்ள	சபையின்	எழுது
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0032</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1722</a>	<a href="#">G4667</a>	<a href="#">G1577</a>	<a href="#">G1125</a>
	Τάδε	λέγει	ὁ	παῖτος	καὶ	ὁ	ἔσχατος,	ὁς
	இவைகளை	சொல்லுகிறார்	-அந்த	முதலாவதும்	மற்றும்	-அந்த	கடைசியுமானவர்	எவர்
	<a href="#">G3592</a>	<a href="#">G3004</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4413</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2078</a>	<a href="#">G3739</a>
	ἐγένετο	νεκρὸς	καὶ	ἔζησεν:				
	ஆனார்	மரித்தவர்	மற்றும்	உயிர்த்தெழுந்தார்				
	<a href="#">G1096</a>	<a href="#">G3498</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2198</a>				

சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;

9	Ὁ Ἰδὴ	σοὺ	τῆν	θλιψὺν	καὶ	τῆν	παῦχιν --	ἀλλὰ
	அறிவேன்	உன்	-அந்த	உபத்திரவத்தையும்	மற்றும்	-அந்த	தரித்திரத்தையும்	-ஆனால்
	<a href="#">G1492</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2347</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4432</a>	<a href="#">G0235</a>
	πλοῦσιος	εἶ --	καὶ	τῆν	βλασφημίαν	ἐκ	τῶν	
	ஐசுவரியவான்	நீ--இருக்கிறாய்	மற்றும்	-அந்த	தூஷணத்தையும்	-இலிருந்து	-உடைய	
	<a href="#">G4145</a>	<a href="#">G1510</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0988</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	
	λεγόντων	Ἰουδαίους	εἶναι	ἐαυτοῦς,	καὶ	οὐκ	εἶσιν,	
	சொல்லுகிறவர்களின்	யூதர்கள்	இருக்கிறோம்	தங்களை	மற்றும்	இல்லை	அவர்கள்	
	<a href="#">G3004</a>	<a href="#">G2453</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1438</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3756</a>	<a href="#">G1510</a>	
	ἀλλὰ	συναγωγῇ	τοῦ	Σατανᾶ.				
	-ஆனால்	ஜெபஆலயம்	-உடைய	சாத்தானின்				
	<a href="#">G0235</a>	<a href="#">G4864</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4567</a>				

உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

10	μηδὲν	φοβῶ	ἃ	μέλλεις	πάσχειν.	ἰδοὺ,	μέλλει	βᾶλλειν
	ஒன்றையும்	பயப்படாதே	நீ	போகிற	அனுபவிக்க	இதோ	போகிறது	போடுவான்
	<a href="#">G3367</a>	<a href="#">G5399</a>	<a href="#">G3739</a>	<a href="#">G3195</a>	<a href="#">G3958</a>	<a href="#">G3708</a>	<a href="#">G3195</a>	<a href="#">G0906</a>
	ὁ	διάβολος	ἐξ	ὧν	εἶς	φύλακῆν,	ἵνα	
	-அந்த	பிசாசு	-இலிருந்து	உங்களில்	-க்குள்	சிறைச்சாலையில்	-ஆக	
	<a href="#">G3588</a>	<a href="#">G1228</a>	<a href="#">G1537</a>	<a href="#">G4771</a>	<a href="#">G1519</a>	<a href="#">G5438</a>	<a href="#">G2443</a>	
	πειρασθῆτε;	καὶ	ἔξετε	θλιψὺν	ῥυμῶν	δέκα.	γίνου	
	சோதிக்கப்படும்படி	மற்றும்	அனுபவிப்பீர்கள்	உபத்திரவம்	நாட்கள்	பத்து	ஆகு	
	<a href="#">G3985</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2192</a>	<a href="#">G2347</a>	<a href="#">G2250</a>	<a href="#">G1176</a>	<a href="#">G1096</a>	
	παστὸς	ἄχρη	θανάτου,	καὶ	δύσω	σοι		
	உண்மையுள்ளவனாய்	-வரையில்	மரணம்வரையில்	மற்றும்	கொடுப்பேன்	உனக்கு		
	<a href="#">G4103</a>	<a href="#">G0891</a>	<a href="#">G2288</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1325</a>	<a href="#">G4771</a>		
	τὸν	σατέφνον	τῆς	ζωῆς.				
	-அந்த	கிரீடத்தை	-உடைய	ஜீவனுடைய				
	<a href="#">G3588</a>	<a href="#">G4735</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2222</a>				

நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

11	Ὁ -அந்த <a href="#">G3588</a>	ἔχων செவியுள்ளவன் <a href="#">G2192</a>	οὐδ, செவியை <a href="#">G3775</a>	ἀκουσάτω கேட்கக்கடவன் <a href="#">G0191</a>	τί என்ன <a href="#">G5101</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>
	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἐκκλησίας. சபைகளுக்கு <a href="#">G1577</a>	Ὁ -அந்த <a href="#">G3588</a>	νικῶν ஜெயிக்கிறவன் <a href="#">G3528</a>	οὖ இல்லை <a href="#">G3756</a>	μὴ ஒருபோதும் <a href="#">G3361</a>
	ἀδικηθῆ சேதப்படுத்தப்படமாட்டான் <a href="#">G0091</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	θανάτου மரணத்தின் <a href="#">G2288</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	δευτέρου. இரண்டாவதின் <a href="#">G1208</a>	

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.

12	Καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἀγγέλω தூதனுக்கு <a href="#">G0032</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Περγάμῳ பெர்கமுவிலுள்ள <a href="#">G4010</a>	ἐκκλησίας சபையின் <a href="#">G1577</a>	γράψον: எழுது <a href="#">G1125</a>
	τάδε இவைகளை <a href="#">G3592</a>	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἔχων வைத்திருக்கிறவர் <a href="#">G2192</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ῥομφαίαν பட்டயத்தை <a href="#">G4501</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	
	διότι இருபுறமும் கூர்மையான <a href="#">G1366</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ὀξεῖαν: கூர்மையான <a href="#">G3691</a>					

பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;

13	Ὅτι அறிவேன் <a href="#">G1492</a>	ποῦ எங்கே <a href="#">G4226</a>	κατοικεῖ, குடியிருக்கிறாய் <a href="#">G2730</a>	ὅπου எங்கே <a href="#">G3699</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	θρόνος சிங்காசனம் <a href="#">G2362</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Σατανᾶ; சாத்தானின் <a href="#">G4567</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κρατεῖς பற்றிக்கொண்டிருக்கிறாய் <a href="#">G2902</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ὄνομά நாமத்தை <a href="#">G3686</a>	μου, என் <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	
	ἤρνησα மறுதலிக்கவில்லை <a href="#">G0720</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	πίστιν விசுவாசத்தை <a href="#">G4102</a>	μου, என் <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ῥήμασι நாட்களில் <a href="#">G2250</a>
	Ἄντιπα அந்திப்பா <a href="#">G0493</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	μάρτυς சாட்சி <a href="#">G3144</a>	μου, என் <a href="#">G1473</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	παιστής உண்மையுள்ள <a href="#">G4103</a>	μου என் <a href="#">G1473</a>	ὄς எவர் <a href="#">G3739</a>
	παρ' -இடத்தில் <a href="#">G3844</a>	ὑμῖν, உங்களிடத்தில் <a href="#">G4771</a>	ὅπου எங்கே <a href="#">G3699</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Σατανᾶς சாத்தான் <a href="#">G4567</a>	κατοικεῖ. குடியிருக்கிறான் <a href="#">G2730</a>		

உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

14	ἀλλ'	ἔχω	κατὰ	σοῦ	ὀλίγα;	ὅτι	
	-ஆனால்	வைத்திருக்கிறேன்	-க்கு-எதிராக	உனக்கு	சிலவற்றை	என்னவென்றால்	
	<a href="#">G0235</a>	<a href="#">G2192</a>	<a href="#">G2596</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3641</a>	<a href="#">G3754</a>	
	ἔχεις	ἐκεῖ	κρατοῦντας	τῆν	διδαχὴν		
	வைத்திருக்கிறாய்	அங்கே	பிடித்துக்கொண்டிருக்கிறவர்களை	-அந்த	உபதேசத்தை		
	<a href="#">G2192</a>	<a href="#">G1563</a>	<a href="#">G2902</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1322</a>		
	Βαλαάμ,	ὁς	ἐδίδασκεν	τῷ	Βαλὰκ	βλαεῖν	σκάναλον
	பிலேயாமின்	எவன்	போதித்தான்	-அந்த	பாலாக்குக்கு	போட	இடறலை
	<a href="#">G0903</a>	<a href="#">G3739</a>	<a href="#">G1321</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0904</a>	<a href="#">G0906</a>	<a href="#">G4625</a>
	τῶν	πῶν	Ἰσραήλ,	φραγεῖν	εἰδωλόθρα,		καὶ
	-உடைய	புத்திரருக்கு	இஸ்ரவேலின்	புசிக்கவும்	விக்கிரகங்களுக்குப்படைத்ததை		மற்றும்
	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	<a href="#">G2474</a>	<a href="#">G5315</a>	<a href="#">G1494</a>		<a href="#">G2532</a>
	παρνέυσα.						
	விபசாரம்செய்யவும்						
	<a href="#">G4203</a>						

ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.

15	οὐτως	ἔχεις	καὶ	σὺ,	κρατοῦντας	τῆν
	அப்படியே	வைத்திருக்கிறாய்	மற்றும்	நீயும்	பிடித்துக்கொண்டிருக்கிறவர்களை	-அந்த
	<a href="#">G3779</a>	<a href="#">G2192</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4771</a>	<a href="#">G2902</a>	<a href="#">G3588</a>
	διδαχὴν	τῶν	Νικολαῖτων	ὁμοίως.		
	உபதேசத்தை	-உடைய	நிக்கொலாய்தரின்	அப்படியே		
	<a href="#">G1322</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3531</a>	<a href="#">G3668</a>		

அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

16	μετανόησον	οὐ!	εἰ	δὲ	μὴ,	ἔρχομαί
	மனந்திரும்பு	ஆகையால்	அல்லவேயானால்	-ஆனால்	இல்லையேல்	வருகிறேன்
	<a href="#">G3340</a>	<a href="#">G3767</a>	<a href="#">G1487</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3361</a>	<a href="#">G2064</a>
	σοι	ταχὺ,	καὶ	πολεμήσω	μετ'	αὐτῶν
	உனக்கு	சீக்கிரமாய்	மற்றும்	யுத்தம்செய்வேன்	-உடன்	அவர்களுடன்
	<a href="#">G4771</a>	<a href="#">G5035</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4170</a>	<a href="#">G3326</a>	<a href="#">G0846</a>
	ῥομφαίᾳ,	τοῦ	στόματός	μου.		
	பட்டயத்தினால்	-உடைய	வாயின்	என்		
	<a href="#">G4501</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4750</a>	<a href="#">G1473</a>		

நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.

17	Ὁ -அந்த <a href="#">G3588</a>	ἔχων செவியுள்ளவன் <a href="#">G2192</a>	οἷς, செவியை <a href="#">G3775</a>	ἀκούσάτω கேட்கக்கடவன் <a href="#">G0191</a>	τί என்ன <a href="#">G5101</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	Πνεῦμα ஆவி <a href="#">G4151</a>				
	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ἐκκλησίας. சபைகளுக்கு <a href="#">G1577</a>	Τῷ -அந்த <a href="#">G3588</a>	νικῶντι, ஜெயிக்கிறவனுக்கு <a href="#">G3528</a>	δύσω கொடுப்பேன் <a href="#">G1325</a>	ἀπὸ அவனுக்கு <a href="#">G0846</a>				
	τοῦ -உடைய <a href="#">G3588</a>	μάννα மன்னாவை <a href="#">G3131</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	κεκρυμμένους; மறைவான <a href="#">G2928</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	δύσω கொடுப்பேன் <a href="#">G1325</a>	ἀπὸ அவனுக்கு <a href="#">G0846</a>				
	ψῆφον வெள்ளைக்கல்லை <a href="#">G5586</a>	λευκήν, வெள்ளை <a href="#">G3022</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ψῆφον கல்லின்மேல் <a href="#">G5586</a>	ὄνομα நாமத்தை <a href="#">G3686</a>	καὶ புதிய <a href="#">G2537</a>			
	γεγραμμένον, எழுதப்பட்ட <a href="#">G1125</a>	ὁ அதை <a href="#">G3739</a>	ὁδὸς ஒருவனும் <a href="#">G3762</a>	οἶδεν, அறியான் <a href="#">G1492</a>	εἰ தவிர <a href="#">G1487</a>	μὴ இல்லையேல் <a href="#">G3361</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	λαμβάνων. பெறுகிறவன் <a href="#">G2983</a>			

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.

18	Καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἀγγέλω தூதனுக்கு <a href="#">G0032</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Θαλαίροις தியத்தீராவிலுள்ள <a href="#">G2363</a>	ἐκκλησίας சபையின் <a href="#">G1577</a>	γράφον எழுது <a href="#">G1125</a>			
	τάδε இவைகளை <a href="#">G3592</a>	λέγει சொல்லுகிறார் <a href="#">G3004</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Υἱός குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>				
	ἔχων வைத்திருக்கிறவர் <a href="#">G2192</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	ὀφθαλμοὺς கண்களை <a href="#">G3788</a>	αὐτοῦ அவருடைய <a href="#">G0846</a>	ὧς போல் <a href="#">G5613</a>	φλόγα அக்கினிஜுவாலை <a href="#">G5395</a>	πυρρός, நெருப்பின் <a href="#">G4442</a>				
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	παθῆες பாதங்கள் <a href="#">G4228</a>	αὐτοῦ அவருடைய <a href="#">G0846</a>	ὄμοιοι ஒப்பான <a href="#">G3664</a>	χρυσῶν உருக்கப்பட்டவெண்கலம் <a href="#">G5474</a>					

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

19	Οἶδᾶ அறிவேன் <a href="#">G1492</a>	σοι உன் <a href="#">G4771</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔργα, கிரியைகளையும் <a href="#">G2041</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ἀγάπην, அன்பையும் <a href="#">G0026</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>		
	πίστεως, விசுவாசத்தையும் <a href="#">G4102</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	διακονίαν, ஊழியத்தையும் <a href="#">G1248</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	ὑπομονήν பொறுமையையும் <a href="#">G5281</a>				
	σοι; உன் <a href="#">G4771</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔργα கிரியைகள் <a href="#">G2041</a>	σοι, உன் <a href="#">G4771</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔσχατα கடைசி <a href="#">G2078</a>	πλείονα அதிகமான <a href="#">G4119</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>		
	παρ᾽αυτοῦ. முதலிலிருந்திலும் <a href="#">G4413</a>										

உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

20	ἀλλὰ -ஆனால் <a href="#">G0235</a>	ἔγωγε வைத்திருக்கிறேன் <a href="#">G2192</a>	κατὰ -க்கு-எதிராக <a href="#">G2596</a>	σοῦ உனக்கு <a href="#">G4771</a>	οὔτε என்னவென்றால் <a href="#">G3754</a>	ἀφ' ἑνὸς விட்டுவைக்கிறாய் <a href="#">G0863</a>	
	τῆς -அந்த <a href="#">G3588</a>	γυναῖκα ஸ்திரீயை <a href="#">G1135</a>	ἣν -அந்த <a href="#">G3588</a>	λέγουσα சொல்லுகிற <a href="#">G3004</a>	ἐαυτῆς தன்னை <a href="#">G1438</a>	προφῆτιαν, தீர்க்கதரிசியென்று <a href="#">G4398</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	διδῶσκει போதிக்கிறாள் <a href="#">G1321</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πλανᾷ வஞ்சிக்கிறாள் <a href="#">G4105</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	ἐμοῦς என்னுடைய <a href="#">G1699</a>	δούλους அடியார்களை <a href="#">G1401</a>	
	πορνείας, விபசாரம்செய்யவும் <a href="#">G4203</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	φασίς புசிக்கவும் <a href="#">G5315</a>	ἐιδωλόθυσια. விக்கிரகங்களுக்குப்படைத்ததை <a href="#">G1494</a>			

ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசுபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.

21	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἔδικα கொடுத்தேன் <a href="#">G1325</a>	αὐτῇ அவளுக்கு <a href="#">G0846</a>	χρόνον காலத்தை <a href="#">G5550</a>	ἵνα -ஆக <a href="#">G2443</a>	μετανοήσῃ, மனந்திரும்பும்படி <a href="#">G3340</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>
	θῆλει விரும்பவில்லை <a href="#">G2309</a>	μετανοῆσαι மனந்திரும்ப <a href="#">G3340</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	πορνείας விபசாரத்திலிருந்து <a href="#">G4202</a>	αὐτῆς. அவளுடைய <a href="#">G0846</a>		

அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.

22	ἰδὼς, இதோ <a href="#">G3708</a>	βάλλω போடுகிறேன் <a href="#">G0906</a>	αὐτῆς அவளை <a href="#">G0846</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	κλίην, படுக்கையிலே <a href="#">G2825</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>
	μοιχεύοντας விபசாரம்செய்கிறவர்களையும் <a href="#">G3431</a>	μετ' -உடன் <a href="#">G3326</a>	αὐτῆς அவளுடன் <a href="#">G0846</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	θλίψιν உபத்திரவத்திலே <a href="#">G2347</a>	μεγάλην, பெரிய <a href="#">G3173</a>	
	ἐὼς நீங்கள் <a href="#">G1437</a>	μὴ இல்லையேல் <a href="#">G3361</a>	μετανοήσωσιν மனந்திரும்பினாலொழிய <a href="#">G3340</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	ἔργων கிரியைகளிலிருந்து <a href="#">G2041</a>	
	αὐτῆς. அவளுடைய <a href="#">G0846</a>						

இதோ, நான் அவளைக் கட்டிக்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,

23	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	τέκνα பிள்ளைகளை <a href="#">G5043</a>	ἀπὸ அவளுடைய <a href="#">G0846</a>	καὶ கொல்லுவேன் <a href="#">G0615</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	θανάτῳ; மரணத்தினால் <a href="#">G2288</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὑπόσονται அறிந்துகொள்வார்கள் <a href="#">G1097</a>	ἄλλα எல்லா <a href="#">G3956</a>	ἀπὸ -அந்த <a href="#">G3588</a>	καὶ சபைகளும் <a href="#">G1577</a>	καὶ என்று <a href="#">G3754</a>	ἐν நான் <a href="#">G1473</a>	καὶ இருக்கிறேன் <a href="#">G1510</a>
	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἄρα ஆராய்கிறவர் <a href="#">G2045</a>	ὁ உள்ளிந்திரியங்களையும் <a href="#">G3510</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	καὶ இருதயங்களையும் <a href="#">G2588</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>		
	ὁ கொடுப்பேன் <a href="#">G1325</a>	ὑμῖν உங்களுக்கு <a href="#">G4771</a>	ἐκ அவனவனுக்கு <a href="#">G1538</a>	κατὰ -க்கு-ஏற்ப <a href="#">G2596</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ἔργα கிரியைகளுக்கேற்ப <a href="#">G2041</a>		
	ὑμῶν. உங்களுடைய <a href="#">G4771</a>							

அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.

24	ὑμῖν உங்களுக்கு <a href="#">G4771</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	λέγω, சொல்லுகிறேன் <a href="#">G3004</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	λοιποῖς மீதியானவர்களுக்கு <a href="#">G3062</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	ἐν -இல் <a href="#">G1722</a>
	Θεοτέλειον, தியத்தீராவிலுள்ள <a href="#">G2363</a>	ὅσοι எத்தனைபேர் <a href="#">G3745</a>	οἱ இல்லை <a href="#">G3756</a>	ἔχουσιν வைத்திருக்கவில்லை <a href="#">G2192</a>	τὴν -அந்த <a href="#">G3588</a>	διδασκίαν உபதேசத்தை <a href="#">G1322</a>	
	ταύτην, இந்த <a href="#">G3778</a>	ὁ எவர்கள் <a href="#">G3748</a>	οἱ இல்லை <a href="#">G3756</a>	ἔγνωσαν அறிந்துகொள்ளவில்லை <a href="#">G1097</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	βασίλειαν ஆழமானவைகளை <a href="#">G0901</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>
	Σατανᾶ, சாத்தானின் <a href="#">G4567</a>	ὃς என்று <a href="#">G5613</a>	λέγουσιν; சொல்லுகிறவர்கள் <a href="#">G3004</a>	οἱ இல்லை <a href="#">G3756</a>	βόλλαν போடுகிறேன் <a href="#">G0906</a>	ἐφ' -மேல் <a href="#">G1909</a>	ὑμῶν உங்கள்மேல் <a href="#">G4771</a>
	ὅτι வேறே <a href="#">G0243</a>	βάρως. பாரத்தை <a href="#">G0922</a>					

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

25	ἀλλ' ஆயினும் <a href="#">G4133</a>	ὁ அதை <a href="#">G3739</a>	ἔχετε, வைத்திருக்கிறீர்கள் <a href="#">G2192</a>	κρατήσατε பற்றிக்கொள்ளுங்கள் <a href="#">G2902</a>	ἀφ' -வரையில் <a href="#">G0891</a>	ὅτι நான் <a href="#">G3739</a>
	ἐν -வரையில் <a href="#">G0302</a>	ἡ வரும்வரையில் <a href="#">G2240</a>				

நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.

26	Kaì	ὁ	νικῶν	καὶ	ὁ	τηρῶν	ἄξιον
	மற்றும்	-அந்த	ஜெயிக்கிறவனும்	மற்றும்	-அந்த	கைக்கொள்ளுகிறவனும்	-வரையில்
	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3528</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5083</a>	<a href="#">G0891</a>
	τέλους	τὰ	ἔργα	μου,	δῶσω	αὐτῷ	ἐξοσπᾶν
	முடிவுவரையில்	-அந்த	கிரியைகளை	என்	கொடுப்பேன்	அவனுக்கு	அதிகாரத்தை
	<a href="#">G5056</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2041</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1849</a>
	ἐπὶ	τῷν	ἐθνῶν,				
	-மேல்	-உடைய	ஜாதிகளின்மேல்				
	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1484</a>				

ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

27	καὶ	πομπανεῖ	αὐτοῦς	ἐν	ῥάβδῳ	σδηρῷ,	ὡς	τὰ
	மற்றும்	மேய்ப்பான்	அவர்களை	-இல்	கோலினால்	இருப்பு	போல்	-அந்த
	<a href="#">G2532</a>	<a href="#">G4165</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	<a href="#">G4464</a>	<a href="#">G4603</a>	<a href="#">G5613</a>	<a href="#">G3588</a>
	σκεῦη	τὰ	κεραμικὰ	συντριβεται;		ὡς	κἄν	ὡς
	பாத்திரங்கள்	-அந்த	மண்பாண்டங்கள்	நொறுங்கிப்போகும்		போல்	நானும்	
	<a href="#">G4632</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2764</a>	<a href="#">G4937</a>		<a href="#">G5613</a>	<a href="#">G2504</a>	
	ἐπιφᾶ	παρὰ	τοῦ	Πατρὸς.	μου			
	பெற்றுக்கொண்டேன்	-இடத்தில்	-உடைய	பிதாவினிடத்தில்	என்			
	<a href="#">G2983</a>	<a href="#">G3844</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3962</a>	<a href="#">G1473</a>			

அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

28	καὶ	δῶσω	αὐτῷ	τὸν	ἄστέρα	τὸν	πρωτόν.
	மற்றும்	கொடுப்பேன்	அவனுக்கு	-அந்த	நட்சத்திரத்தை	-அந்த	விடியற்காலை
	<a href="#">G2532</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0792</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4407</a>

விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

29	ὁ	ἔχων	οὗς,	ἀκουσάτω	τί	τὸ	Πνεῦμα
	-அந்த	செவியுள்ளவன்	செவியை	கேட்கக்கடவன்	என்ன	-அந்த	ஆவி
	<a href="#">G3588</a>	<a href="#">G2192</a>	<a href="#">G3775</a>	<a href="#">G0191</a>	<a href="#">G5101</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4151</a>
	λέγει	ταῖς	ἐκκλησίαις.				
	சொல்லுகிறார்	-அந்த	சபைகளுக்கு				
	<a href="#">G3004</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1577</a>				

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.